Registered Office "Maithri"

Tel: 91 44 2811 2472 URL:www.ranegroup.com

132, Cathedral Road, Chennai 600 086,

India.

CIN: L63011TN2004PLC054948

### Rane Brake Lining Limited



//Online Submission//

RBL/SE/041/2022-23 January 14, 2023

BSE Limited	National Stock Exchange of India Ltd.
Listing Centre	NEAPS
Scrip Code: <b>532987</b>	Symbol: <b>RBL</b>

Dear Sir / Madam,

Sub: Newspaper publication for the transfer of Equity Shares to IEPF – Regulation 47 of SEBI LODR

We hereby enclose copies of the notice to shareholders of the Company published on January 14, 2023, in the newspapers, viz., 'Business Standard' (English) and 'Hindu Tamizh Thisai' (Regional language) published.

The notice to shareholders is in respect of the proposed transfer of equity shares to the Investor Education and Protection Fund Authority (IEPF), in accordance with Rule 6 of the IEPF Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and amendments thereof.

We request you to take the above on record and note the compliance under relevant provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thanking you.

Yours faithfully,

For Rane Brake Lining Limited

Venkatraman

Secretary

Encl: a/a

Language: English Edition: All editions

Date of Publications: January 14, 2023



Place: Karur

THE KARUR VYSYA BANK LIMITED Registered & Central Office, No. 20, Erode Road Vadivel Nagar, L.N.S., Karur - 639002 [CIN No: L65110TN1916PLC001295] [e-Mail:kvb\_sig@kvbmail.com][Website: www.kvb.co.in [Tel No: 04324-269441] [Fax No: 04324-225700]

#### **NOTICE**

Pursuant to Regulation 29 and Regulation 50 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended from time to time), notice is hereby given that a meeting of the Board of Directors of The Karur Vysya Bank Ltd., will be held on Monday, 23rd January, 2023, inter alia, to consider and take on record the Unaudited Financial Results of the Bank for the Quarter and nine months ended 31st December, 2022.

Further, in continuation to our previous communication dated 27th December, 2022 regarding intimation of closure of trading window, we wish to inform you that the Trading Window shall remain closed till **25<sup>th</sup> January**, 2023. The Trading Window shall open for trading on 26th January, 2023.

For further information/updates on this, the investors may visit the Bank's website www.kvb.co.in and Stock Exchange's website www.nseindia.com.

For The Karur Vysya Bank Limited Srinivasarao M Company Secretary Date: 12.01.2023

> **TATA TATA POWER**

(Corporate Contracts Department) The Tata Power Company Limited, 2nd Floor, Sahar Receiving Station Sahar Airport Road, Andheri East, Mumbai-400059 (Board Line: 022-67173188) CIN: L28920MH1919PLC000567

#### NOTICE INVITING TENDER (NIT) The Tata Power Company Limited invites tenders from eligible vendors for the followin

- packages (Two Part Bidding). 1) Design, Engineering, Manufacture, Deliver to site, Installation, Testing and Commissioning of 110 kV Gas Insulated Switchgear (GIS) along with associated Electrical and Mechanical balance of systems at Tata Power Parel Receiving station, Mumbai (Package Reference CC23AA001).
- 2) Outline Agreement for 3 years to provide services for dismantling & installation of switchyard equipments (145 kV Breakers, CTs, PTs & Isolators) across Tata Power receiving stations in Mumbai (Package Reference CC23AA002)
- 3) Balance of Plant (BoP) system & services for installation of 2 nos of 250 MVA ICTs (Inter Connecting Transformers) at Tata Power Vikhroli receiving station, Mumbai (Package Reference CC23AA003).

For detailed NIT, please visit Tender section on <u>website https://www.tatapower.com</u>. Interested bidders to submit Tender Fee and Authorization Letter up to **1500 Hrs**. Monday, 23<sup>rd</sup> January 2023. Also, all future corrigendum's (if any), to the above tender will be informed on Tender section on website https://www.tatapower.com only.

ARTSON ENGINEERING LIMITED
CIN: L27290MH1978PLC020644

(A Subsidiary of Tata Projects Limited)

Regd Office: 2nd Floor, One Boulevard, Lake Boulevard Road, Hiranandani Business Park, Powai, Mumbai-76. Maharashtra

Tel: 022-66255600; Email: investors@artson.net; website: www.artson.net

EXTRACT OF THE STATEMENT OF UN-AUDITED FINANCIAL RESULTS (UFR) FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER 2022

-198.89

0.40

369.20

-319.66

-0.54

-0.54

On account of the operating losses incurred during the current quarter, the previous periods and other indicators, the Management, including the Board of Directors of the Company, performed an assessment of the Company's ability to continue as a going concern. Considering the following aspects, the management and the Board of Directors have assessed that the Company would be able to meet its cash flov requirements for the next twelve months from the date of this financial results and have accordingly, prepared this statement on a goin

a) Tata Projects Limited. Holding Company has provided a letter of support to provide adequate business, financial support and operations

1. The accumulated losses of the Company (including other comprehensive income) as at 31December 2022 stood at Rs. 6,569.35 Lakhs.

support to the Company, to enable it to meet its financial obligations and to continue its operations for the next 12 mont

Quarter Ended

31.12.2022 31.12.2021

4195.79

-396.21

369.20

-357.73

-1.07

-1.07

RANE BRAKE LINING LIMITED

CIN : L63011TN2004PLC054948 Regd. Office: "Maithri", No. 132, Cathedral Road, Chennai - 600 086. Tel.: 044 2811 2472 / 73

NOTICE TO THE SHAREHOLDERS OF THE COMPANY Sub : Compulsory Transfer of Equity Shares to Investor **Education and Protection Fund Authority (IEPF)** 

NOTICE is hereby given pursuant to the provisions of Section 124 (6) of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules") that, the Company is required to transfer by way of transmission all shares in respect of which dividend has not been paid or claimed by the shareholder for seven consecutive years or more to the Investor Education and Protection Fund Authority (IEPF)

Complying with requirements set out in the Rules, individual communications are being sent to the concerned shareholders whose dividend remain unclaimed and shares are due for transfer and details of such shareholders along with number of shares, are being uploaded on the website www.ranegroup.com. Shareholders are requested to verify the details of un-encashed dividends and shares liable to be transferred to the EPF Authority.

The unpaid/unclaimed dividend for the Financial year 2015-16 (Interim) and corresponding shares are due for transfer within thirty days after April 15, 2023. Accordingly, concerned shareholder(s) are requested to make an application to the Company/ Company's Registrar and Transfer Agent (RTA) well in advance before the said date, to enable processing of

The Company shall proceed to initiate corporate action for transfer of shares to the IEPF Authority in respect of such shares without any further notice by following the due process in the rules as under

) Shares held in demat mode: by transfer of shares directly to demat account of the IEPF Authority;

i) Shares held in physical mode: by issuance of new share certificates and thereafter converting it into demat and transferring to the demat account of the IEPF Authority.

The shareholders may note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed to be an adequate notice n respect of issue of new share certificate(s) by the Company for the ourpose of transfer of shares to the IEPF Authority pursuant to the Rules. No Claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to IEPF pursuant to the said Rules. Both the unclaimed dividend and corresponding shares transferred to the account of the IEPF Authority including all benefits accruing on such shares, if any, can pe claimed back from the IEPF Authority after following the procedure prescribed in the Rules.

Shareholders having any queries on the subject matter, may contact the Company's Registrar and Transfer Agent M/s. Integrated Registry Management Services Private Limited (SEBI Registration No INR000000544), Il Floor, Kences Towers, No. 1 Ramakrishna Street T.Nagar, Chennai - 600 017. Tel : 044 - 28140801 - 03, E-mail : srirams@integratedindia.in

For Rane Brake Lining Limited Chennai January 14, 2023 Secretary

(Rs. In Lakhs unless otherwise states

12676.07

-252.17

-307.34

5.30

369.20

-357.73

For and on behalf of the Board of Directors

Vinayak Pai, Chairman

31.03.2022

-502.89

1.60

369.20

-357.73

Nine Months Ended

31.12.2022 31.12.2021

10232.17

-1175.02

-1354.66

1.20

369.20

-319.66

-3.67

#### **CORRIGENDUM TO SALE NOTICE DATED 11.01.2023** K.S. OILS LIMITED (IN LIQUIDATION) Registered Office : Jiwaji Ganj, Morena-476001, Madhya Pradesh

CIN: L15141MP1985PLC003171

This corrigendum is issued in continuation of sale notice dated 11.01.2023 which was published in All India English Edition of the Business Standard and Madhya Pradesh Edition of Hindi Daily Raj Express, given to the public in general under the Insolvency and Bankruptcy Code, 2016 and Regulations thereunder, that the Liquidator hereby with draws the assets specified in **Block B to Block I** from the e-auction which was to be held on 14th February 2023. Further, the Block A means the sale of Corporate Debtor as going concern. The revised time lines are as follows:

Particulars	Original date	Revised Date		
ate and time of E-auction	Tuesday, 14.02.2023	Friday, 17.02.2023		
	Between 12 noon to 4pm	Between 12 noon to 4pm		
ast date for submission of	Friday, 27.01.2023	Monday, 30.01.2023		
xpression of Interest	(upto 5PM IST)	(upto 5PM IST)		
ast date for submission	Saturday, 11.02.2023	Tuesday, 14.02.2023		
f EMD	(upto 5PM IST)	(upto 5PM IST)		

The Point 5 of Important Notes shall stand deleted. Further, all the terms and conditions are to be mandatorily referred from the E-Auction Process Document prior to submission of EMD and participation in the process. The Complete E-Auction process document containing complete details of what is included in Block A, online e-auction Bid Form, Declaration and Undertaking Form, General Terms and Conditions of online auction sale are a vailable on we be site of the e-auction service provider at https://ncltauction.auctiontiger.net.

Sd/-KULDEEP VERMA

Liquidator of K.S. Olis Regn. no. IBBI/IPA-001/IP-P00014/2016-17/10038 46, BB Ganguly Street, 5th Floor Unit No. 501 Kolkata 700017

E: kuverma@gmail.com/liquidation.ksoils@gmail.com Authorisation for Assignment (AFA) - Valid till 11.12.2023 Place : Kolkata Date : 14.01.2023



#### **ROSSELL INDIA LIMITED** CIN: L01132WB1994PLC063513

Registered Office: Jindal Towers, Block 'B', 4th Floor 21/1A/3, Darga Road, Kolkata - 700 017, Phone: 033 40616069, e-mail: corporate@rosselltea.com

#### **NOTICE**

Transfer of Equity Shares to Investor Education and Protection Fund (IEPF) Authority

Notice is hereby given that in terms of Section 124(6) of the Companies Act, 2013 and the IEPF Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 read with the elevant circulars (as amended) ('IEPF Rules'), the shares in respect of which dividend have not been paid or unclaimed for Seven (7) consecutive years or more are liable t be transferred by the Company to the Investor Education and Protection Fund (IEPF) The details of such shareholders including their Folio number or DP and Client ID and number of shares due for transfer are available on the investors section of the Company's website at www.rossellindia.com.

The Company has sent the individual notice to all the concerned shareholders, whose interim dividend for the financial year 2015-2016 remaining unclaimed/unpaid for Seven (7) consecutive years in terms of said rules, advising them to lodge their claims on or before 31st March, 2023 in respect of the said unclaimed/unpaid interim dividend in writing to the Registrars and Share Transfer Agent of the Company, C B Management Services (P) Ltd. at P-22, Bondel Road, Kolkata 700 017, Tel: 033-4011 6700/6725, Fax: 033-40116739, Email: rta@cbmsl.com. In the event of non-receipt of any valid claim on or before the aforesaid date, the Company, in accordance with the applicable provisions of law, shall transfer such dividend and shares to the IEPF A/c & IEPF Dema A/c respectively.

The concerned shareholders, holding shares in physical Form and whose shares are liable to be transferred to the IEPF Demat Account, may note that the Company would be issuing duplicate share certificate(s) by process of law in lieu of share certificate(s) held by them for the purpose of transferring the said shares to IEPF Demat Account and the Original share certificate(s) held by them in physical Form shall stand automaticall cancelled and to be deemed non-negotiable. In case the shares held in dematerialized form, are liable to be transferred, the Company shall through Corporate Action transfer the shares to the IEPF Demat Account. Further, it may also be noted that all future benefits accruing on such shares would be transferred to IEPF and the same can be claimed by following the procedure prescribed under the IEPF Rules. Shareholders may claim the shares/ interim dividend after its transfer to IEPF, by

making a separate application to the IEPF authority in Form No. IEPF- 5, prescribed under the IEPF Rules, which form is available along with all details at the IEPF website at <u>www.iepf.gov.in.</u> For Rossell India Limited

Place · Kolkata N K Khurana Director (Finance) and Company Secretary Date: 14.01.2023

MEGHALAYA POWER DISTRIBUTION CORPORATION Ltd O/o CHIEF ENGINEER ( PROJECTS ) SHORT ROUND ROAD, LUM JINGSHAI SHILLONG - 793001, MEGHALAYA CIN: U40101ML2009SGC008394

Fax : (0364) 2591174 email : cept No. MePDCL/CE(P)/T-226(RDSS-LR)/2022-23/12 dated: 12-01-2023

RE-TENDER NOTICE Meghalava Power Distribution Corporation Limited invites nders from interested Contractors / Firms through online (etendering) submission for 10 (Ten) Packages to implement the Loss Reduction works in Meghalaya under Revamped Distribution Sector Scheme (RDSS)

The detailed Package wise Bidding Documents, etc may be downloaded from the website https://www.meghalayatenders.gov.in from 13<sup>th</sup> January, 2023. The last date for submission / uploading of bids is fixed upto 12:00 hours (IST) of 3rd February 2023. Opening of Bids shall be held at 16:00 Hrs (IST) on the same day in the ECL Conference Room, Lumjingshai, Shillong.

M.I.P.R. No: 1661 Dated: 13-01-2023

Chief Engineer (Projects)

# **RANE HOLDINGS LIMITED**

CIN: L35999TN1936PLC002202 Regd. Office: "Maithri", No. 132, Cathedral Road, Chennai - 600 086. Tel.: 044 2811 2472 / 73 www.ranegroup.com | e-mail : investorservices@ranegroup.com

NOTICE TO THE SHAREHOLDERS OF THE COMPANY **Sub: Compulsory Transfer of Equity Shares to Investor** Education and Protection Fund Authority (IEPF)

NOTICE is hereby given pursuant to the provisions of Section 124 (6) of th Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules") that, the Company is required to transfer by way of transmission al shares in respect of which dividend has not been paid or claimed by the shareholder for seven consecutive years or more to the Investor Education and Protection Fund Authority (IEPF).

Complying with requirements set out in the Rules, individua communications are being sent to the concerned shareholders whose dividend remain unclaimed and shares are due for transfer and details of such shareholders along with number of shares, are being uploaded on the website www.ranegroup.com. Shareholders are requested to verify the details of un-encashed dividends and shares liable to be transferred to the IEPF Authority.

The unpaid/unclaimed dividend for the Financial year 2015-16 (Interim) and corresponding shares are due for transfer within thirty days after April 15, 2023. Accordingly, concerned shareholder(s) are requested to make an application to the Company/ Company's Registrar and Transfel Agent (RTA) well in advance before the said date, to enable processing of

The Company shall proceed to initiate corporate action for transfer of shares to the IEPF Authority in respect of such shares without any further notice by ollowing the due process in the rules as under:

) Shares held in demat mode: by transfer of shares directly to demain account of the IEPF Authority;

ii) Shares held in physical mode: by issuance of new share certificates and thereafter converting it into demat and transferring to the demat account of the IEPF Authority.

The shareholders may note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed to be an adequate notice ir respect of issue of new share certificate(s) by the Company for the purpose of transfer of shares to the IEPF Authority pursuant to the Rules. No Claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to IEPF pursuant to the said Rules. Both the unclaimed dividend and corresponding shares transferred to the account of the IEPF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed back from the IEPF Authority after following the procedure prescribed in the Rules.

Shareholders having any queries on the subject matter, may contact the Company's Registrar and Transfer Agent M/s. Integrated Registry Management Services Private Limited (SEBI Registration No INR000000544), II Floor, Kences Towers, No. 1 Ramakrishna Street T.Nagar, Chennai - 600 017. Tel : 044 - 28140801 - 03, E-mail srirams@integratedindia.in

For Rane Holdings Limited Siva Chandrasekarai January 14, 2023 Secretary

LAPITAL

Chenna

14.01.2023

Place: Nashik

S. No

### **Sundram Fasteners Limited**

**PARTICULARS** 

Reserves as shown in audited balance sheet of previous year

b) Review of the approved business plan and the future cash flow projections.

Total Income from Operations

3. Net Loss for the period after tax

**Equity Share Capital** 

I. Basid

2. Diluted

concern basis

Date: 13th January 2023

Net Loss for the period before tax

4. Total Comprehensive Income for the period

Earnings Per Share (of Re. 1/- each)

Registered office: 98-A, VII Floor, Dr Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004
Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510 | Email: investorshelpdesk@sfl.co.in | Website: www.sundram.com

#### **NOTICE to Shareholders regarding Transfer of Equity Shares** to Investor Education and Protection Fund

NOTICE is hereby given that pursuant to the provisions of Section 124(6) of the Companies Act, 2013 (the Act) read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("Rules") as amended to date, the Company is required to transfer Equity Shares on or before May 15, 2023 in respect of which dividend amounts for seven consecutive years or more remain unclaimed as on April 15, 2023 to Investor Education and Protection Fund ("IEPF").

The shareholders are requested to encash / claim such unclaimed dividends on or before April 7, 2023. The Company has displayed on its website, www.sundram.com/corpgov.php, the names, folio numbers / DPID & Client ID and the number of shares held by the shareholders whose shares are liable to be transferred to IEPF as per the above mentioned Rules, in case such shareholders have not encashed / claimed their dividends.

In case, where there is a specific order of Court or Tribunal or Statutory Authority restraining any transfer of such shares and payment of dividend or where such shares are pledged or hypothecated under the provisions of the Depositories Act, 1996, the Company will not transfer such shares to the Hence, in the absence of any communication received from the concerned shareholders in

respect of such shares on or before April 7, 2023, the Company will proceed to transfer the said Equity Shares to IEPF as stipulated in the Rules, without any further notice. All further dividends in respect of the shares so transferred will also be directly credited to IEPF. The Shareholders may please note the following in this regard:-


1) In case, the shares are held in A new share certificate will be issued and upon such physical form issue, the Company shall inform the Depository by way

of corporate action to convert the share certificates into Demat form and transfer in favour of IEPF. 2) In case, the shares are held in Your demat account will be debited for the shares dematerialized form liable for transfer to IEPF.

The concerned Shareholders whose shares are transferred to IEPF can claim both the unclaimed dividend and the shares from the IEPF Authority by making an application in the prescribed Form IEPF-5 through online submission to the IEPF Authority and sending a physical copy of the same prescribed by the IEPF Authority duly signed as per the specimen signature registered with the Company along with the requisite documents specified in Form IEPF-5, to the Company Secretary of the Company. The Company will issue an entitlement letter to the shareholder / claimant, subject to receipt of the requisite documents specified in Form IEPF-5. It may be noted that the shareholder has to attach a copy of the entitlement letter issued by the Company along with other requisite documents at the time of submission of Form IEPF-5. Please note that no claim shall lie against the Company in respect of shares / unclaimed dividend transferred to IEPF pursuant to the above mentioned Rules.

In case of any queries in this regard, the concerned shareholders may contact the Registrar and Share Transfer Agent, Sri S Sriram, General Manager, Integrated Registry Management Services Private Limited, Kences Towers, 2nd Floor, No 1, Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai – 600 017, Telephone: 91-44-28140801-803, E-mail: srirams@integratedindia.in / Sri G Anand Babu, the Nodal Officer of the Company and Sri B Umesh, the Deputy Nodal Officer of the Company at the contact details mentioned above.


> For SUNDRAM FASTENERS LIMITED G Anand Babu Manager - Finance & Company Secretary



(A part of Aditya Birla Capital Ltd.)

Regd. Office: Indian Rayon Compound, Veraval - 362 266, Gujarat; CIN: L65993GJ1995PLC064810; Email: abml.investorgrievance@adityabirlacapital.com; Website: www.adityabirlamoney.com; Tel.: +91-44-49490000; Fax.: +91-44-<u>22501095.</u>





Chennai

RoE 40% 9 months FY 23


Statement of Unaudited Financial Results for the Quarter and Nine months Ended December 31, 2022 es in Lakhs) Except per share data

		Quarter Ended		Nine Months Ended		Year Ended
Sr No.	Particulars	December 31, 2022	December 31, 2021	December 31, 2022	December 31, 2021	March 31, 2022
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations	6,688.36	6,026.86	19,704.95	17,094.64	23,131.39
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and / or Extraordinary items)	1,199.90	915.30	3,690.60	2,614.35	3,568.23
3	Net Profit / (Loss) for the period before Tax	1,199.90	915.30	3,690.60	2,614.35	3,568.23
4	(after Exceptional and / or Extraordinary items) Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	872.53	645.88	2,653.67	1,851.01	2,613.28
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	895.15	651.41	2,710.94	1,860.18	2,629.79
6	Paid-up Equity Share Capital (Face Value of Re.1/- each)	564.53	563.75	564.53	563.75	563.75
7	Reserves (excluding Revaluation Reserve)	-	-	-	-	6,879.55
8	Securities Premium Account	536.17	495.25	536.17	495.25	495.25
9	Debenture Redemption Reserve	_	-	-	-	-
10	Capital Redemption Reserve	-	-	-	-	-
11	Net Worth	10,180.91	6,673.72	10,180.91	6,673.72	7,443.30
12	Outstanding Debt	80,195.76	61,210.29	80,195.76	61,210.29	71,712.99
13	Outstanding Redeemable Preference Shares (Nos. in Lakhs)	16.00	16.00	16.00	16.00	16.00
14	Debt Equity Ratio (No.of Times)	7.88	9.17	7.88	9.17	9.63
15	Debt Service Coverage Ratio (No. of Times)	0.12	0.11	0.11	0.10	0.08
16	Interest Service Coverage Ratio (No. of Times)	2.00	2.59	2.28	2.75	2.62
17	Earnings Per Equity Share (of Re.1/- each)					
	(a) Basic	1.55	1.15	4.71	3.29	4.64
	(b) Diluted	1.55	1.14	4.70	3.28	4.63
		(Not Annualised)	(Not Annualised)	(Not Annualised)	(Not Annualised)	(Annualised)

#### Notes:

- 1. The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its Meeting held on January 13, 2023. The Unaudited Financial Results of the Company for the Quarter and Nine Months ended December 31, 2022 have been subjected to Limited Review by the Auditors.
- 2. The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 and 52(4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. For the items referred in relevant sub-clauses of Regulation 52(4) of the SEBI Listing Regulations, the pertinent disclosures have been made to the Stock Exchanges viz. National Stock Exchange of India Limited and BSE Limited and the full format of the Unaudited Financial Results is available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and on the Company's website www.adityabirlamoney.com.
- 3. The previous period figures have been regrouped/rearranged wherever necessary.

By Order of the Board For Aditya Birla Money Limited **Tushar Shah** Director DIN: 00239762



Place: Mumbai

Date : January 13, 2023















30.2°C சென்னை 31.5°C

சேலம்

30.3°C 30.5°C வேலூர் திருச்சி

30.7°C

நெல்லை

31.7°C 31.5°C கோவை மதுரை

18.3°C கொடைக்கானல்

தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கும். உள் மாவட்டங்களில் குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். சென்னையில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலையில் லேசான பனிமுட்டம் காணப்படும்.



# சின்னச் **சின்னதாய்...**

## ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நடத்தப்ப டும் அனைத்து விழாக்களும் தாயாருக்கும் நடத்தப்படும். அந்த வகையில் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி பெரு விழா டிச.22–ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறை வடைந்தது. இதைத் தொடர்ந்து தாயார் ரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது.

பகல் பத்து உற்சவம் 5 நாட்கள், ராப்பத்து உற்சவம் 5 நாட்கள் என ஜன.22–ம் தேதி வரை 10 நாட்களுக்கு விழா நடைபெறும். பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று மூலஸ்தானத்தில் தாயார் ரங்கநாச்சியார் வீற்றிருக்க, அரையர்கள் இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை படித்தனர். அடுத்து ஜன.18 முதல் 22–ம் தேதி வரை நடைபெறும் ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித் திருநாட்களில் தாயார் ரங்கநாச்சியார் கொலு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு தினந்தோறும் அரையர்கள் பாசுரங்களை படிப்பார்கள்.

### இடைத்தேர்தலில் தமாகா போட்டியா? இளைஞரணி தலைவர் யுவராஜா விளக்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் முடிவு செய்வார், என தமாகா இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்குத் தொகுதியில், துரதிஷ்டவசமாக இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில், இந்தத் தொகுதியில் போட்டியிட்டதன் அடிப்படையில், மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன். அதுகுறித்து எங்கள் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், கூட்டணிக் கட்சித் தலைவர் பழனிசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்துவார். அந்த முடிவின்படி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். தேர்தலைச் சந்திக்க நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம் என்றார்.

### வெளிநாட்டிலிருந்து முறைகேடாக இறக்குமதி ரூ.3.5 கோடி மதிப்பு கொட்டைப்பாக்கு பறிமுதல்

🖲 தூத்துக்குடி

வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத் துக்கு வந்திறங்கிய சரக்குப் பெட்டகங்களை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

அப்போது, துபாயில் இருந்து கால்நடைத் தீவனம் என்றும், சிங்கப்பூரில் இருந்து பார்லி அரிசி என்றும் குறிப்பிடப்பட்டு, வந்த 2 சரக்கு பெட்டகங்களை சோதனை செய்தபோது அவற்றில் மொத்தம் 23 டன் கொடடைப்பாககுகள் இருந்தன.

கொட்டைப்பாக்கு இறக்கு மதிக்கு இந்திய அரசு தடை விதிக்கவில்லை என்றாலும், 100 சதவீதம் வரி செலுத்தி கொண்டு வர வேண்டும். இதனால் வரி ஏய்ப்புக் காக வேறு பொருட்களின் பெயரை குறிப்பிட்டு கொட்டைப்பாக்கு களை ஏமாற்றி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3.5 கோடி. அவற்றை அதிகாரி கள் பறிமுதல் செய்து, பாக்குகளை இறக்குமதி செய்த சென்னையை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.



ஓடாத கோவில் தேர்களை ஒடவைத்தவர் முதல்வர் ஸ்டாலின்! அமைச்சர் சேகர்பாபு



பெ.பொன்ராஜ பாண்டி, மதுரை.

செய்தி: அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்கள் கையில்! – பிரதமர் மோடி : அப்போ, ராகுல் காந்தி ஆட்சிக்கு வந்திடுவார்னு

செய்தி : ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவில் ஒரே மேசையில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!

: நாற்காலிக்கு மட்டும்தான் சண்டையோ?

நீங்களும் நம்புறீங்களா?

– <mark>திலக் ப்ரஜா,</mark> தஞ்சாவூர்.

📤 வாசகர்களே... கருத்துச் சித்திரம் போலவே, இதுவும் உங்கள் களம்தான். cartoon@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கே 'நறுக்' செய்தி வரிகளோடு சேர்த்து அனுப்புங்கள். பிரசுரமாகும் உங்கள் 'பஞ்ச்'களுக்குப்

# 

### மாவட்ட நிர்வாகம், போலீஸார் விரிவான ஏற்பாடு

• மதுரை

மதுரை அவனியாபுரம் ஜல்லிக் கட்டுப் போட்டி நாளை கோலா கலமாக நடைபெற உள்ளது. இதற் காக மாவட்ட நிர்வாகத்தினர், போலீ ஸார் விரிவான ஏற்பாடுகளை செய் துள்ளனர்.

பொங்கல் பண்டிகை தினமான நாளை (ஜன.15) மதுரை அவனியா புரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. அதையடுத்து பாலமேட்டில் ஜன.16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடை பெற உள்ளன.

அவனியாபுரம் ஐல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட மற்றும் மாநக ராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று நடத்துகிறது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் ரூ.17 லட்சத்து 61 ஆயி ரத்துக்கு டெண்டர் விட்டு விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், கால்நடை பராம ரிப்பு சோதனை மையம், மாடு பிடி வீரர்கள் சோதனை மையம், மாடுகள் சேகரிக்கும் இடம் உள் ளிட்ட வசதிகளை செய்துள்ளது.

பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் நிரந்தரமாக உள்ளது. ஆனால்,



அவனியாபுரத்தில் வாடிவாசல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வாடிவாசல் அமைக்கப்படுகிறது.

அதன்படி மேயர் இந்திராணி, மதுரை கோட்டாட்சியர் பிர்தவுஸ் பாத்திமா, வட்டாட்சியர் முத்துப் பாண்டி, மண்டல தலைவர் சுவிதா விமல், உதவி ஆணையர் முகமது கலாம் முஸ்தபா ஆகியோர் முகூர்த்த கால் நட்டு வாடிவாசல் பணியை தொடங்கி வைத்தனர். நேற்று இப்பணி முடிவடைந்தது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத் தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.கடந்த ஆண்டு அவனியாபுரத்தில் நடை பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஆகி யோர் நேரில் வந்து கண்டு ரசித்த னர். இந்த ஆண்டு அவனியாபுரத் துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வர வுள்ளதாக தகவல் வெளியாகி உள்

ளது. ஆனால், ஆளுநர் மாளிகை வட்டாரத்திலும், மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் இத்தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

டாஸ்மாக் மூடல்

தற்போதுவரை உள்ளூர் அமைச் சர்கள் பி.முர்த்தி, பழனிவேல் தியா கராஜன் ஆகியோர் இந்த போட் தொடங்கி

உள்ளதாக கூறப்படுகிறது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும் நாட்களில் சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் அந்தந்த ஊர்கள் மற் றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அடைக்க ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

#### அலங்காகல்லூரில் உதயரிதி தொடங்கி வைக்கிறார்

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17–ல் நடக்கிறது. இந்த போட்டியை தொடங்கிவைக்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வருவதை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று உறுதி செய்தார். போட்டி ஏற்பாடுகளைஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார். இங்கு போட்டியில் பங்கேற்க நிர்ணயிக்கப்பட்ட

காளைகளை விட, ஆன்லைனில் நடைபெற்ற காளைகள் முன்பதிவு பல ஆயிரம் அதிகரித்துவிட்டது. இதனால், குலுக்கல் முறையில் காளைகளை தேர்வு செய்து டோக்கன் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது, அலங்காநல்லூரில் வாடிவாசலுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. காளைகள் நின்று விளையாடும் திடல், பார்வையாளர் கேலரி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

# முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தில் பொய்யான தகவல் இருப்பதாக புகார்

🔀 மன்னிப்பு கேட்க அண்ணாமலை வலியுறுத்தல்

● திருநெல்வேலி

"தமிழக சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல் வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தில் பொய்யான தகவல் தெரிவித்ததற்காக முதல்வர் மன் னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

திருநெல்வேலியில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: ராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததுபோல் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த பாஜக அனுமதிக்காது. இத்திட்டம் தொடர்பாக 2018 மார்ச்சில் உச்ச ந்துமனறத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படாது என்று தெரி வித்திருந்தது.

இத்திட்டத்தை செயல்படுத்தி

னால் பெரிய அளவிலான கப்பல் கள் வரும் என்று திமுக சொல்கிறது. ஆனால் 20 ஆயிரம் டன் எடையுள்ள கப்பலே இதில் வரமுடியாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இத்திட்டத்தால் திமுகவை சேர்ந்த டி.ஆர். பாலு, கனிமொழி ஆகியோரின் கப்பல் நி<u>ற</u>ு வனங்களே பயன்பெறும் என்றும், தொழில்முனைவோருக்கோ, மீன வர்களுக்கோ பயனில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இத்திட்டத்தால் பயனில்லை என்று, உச்சநீதிமன்றத்தால் அமைக் கப்பட்ட ஆர்.கே.பச்சூரி கமிட்டியும் தெரிவித்திருக்கிறது. எனவே சுற்<u>ற</u>ுச் சூழல், பொருளாதார அடிப்படை இருவர் நடத்தும் கப்பல் நிறுவனங் களுக்கு மட்டுமே லாபம் கிடைக் கும். ராமர் சேதுபாலம் இருக்கி றதா என்பதை கண்டறியவும், அந்த

பாலம் இருந்தால் அதை பாரம்பரிய சின்னமாக அறிவிக்கவும் உரிய ஆய்வுகளை நடத்த, கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு கமிட்டியை பிரத மர் அமைத்துள்ளார். 3 ஆண்டுக ளில் அந்த ஆய்வறிக்கை கிடைக்க வுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் அளித்த பதிலை, சட்டப்பேரவைத் தீர்மானத்தில் முதல்வர் திரித்து கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தை அரசியல் லாபத்துக் காக மத்திய அரசு நிறைவேற்ற வில்லை என்றும் முதல்வர் கூறியுள் ளார். பொய்யான இவ்விரு தகவ லுக்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண(டும.

தமிழகத்துக்கு கிடைக்க ஆளுநருடன் முதல்வர் இணக்கமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஜனவரி 14, 2023

திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட

### 9 மாவட்டத்தில் 105 ரவுடிகள் கைது 🔀 ஐ.ஜி. கார்த்திகேயன் தகவல்

🗨 திருச்சி

திருச்சி மத்திய மண்டலத்துக்குட் பட்ட 9 மாவட்டங்களில் 454 ரவுடி களின் வீடுகளில் சோதனை நடத் தப்பட்டு, 105 ரவுடிகள் கைது செய் யப்பட்டுள்ளதாக ஐ.ஜி க.கார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது: மத்திய மண்டலத் துக்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை ஆகிய மாவட் டங்களில் ரவுடிகளின் செயல்பாடு களை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 9-ம் தேதியிலிருந்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி,கடந்த5நாட்களில் 454 ரவுடிகளின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு 29 வகையான கொடூர ஆயுதங்கள் பறிமுதல்

செய்யப்பட்டுள்ளன. மேலும், 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 ரவுடிகள் கைது செய்யப் ரவுடிகளின் நடவடிக்கையை

தொடர்ந்து கண்காணிக்க திருச்சி, புதுக்கோட்டையில் தலா 7, கரூரில் 11, பெரம்பலூரில் 4, அரியலூரில் 33, தஞ்சாவூரில் 14, திருவாரூரில் 34, நாகப்பட்டினத்தில் 27, மயி லாடுதுறையில் 24 என 161 ரவுடி களிடம் நன்னடத்தை பிணை பெறப்பட்டுள்ளது. ஏற்கெனவே — நன்னடத்தை பிணை பெற்ற 2 பேர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், அவர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர்.

மத்திய மண்டலத்தில் ரவுடிக ளின நடமாட்டத்தை முற்றிலும கட்டுப்படுத்துவதற்காக தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.



ஓசூர் கெலவரப்பள்ளி ഖെണിധേற്വൿறது.

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகாிப்பு

# நுரையுடன் வெளியேறும் தண்ணீரால் துர்நாற்றம்

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடி யாக அதிகரித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன் தினம் நீர்வரத்து விநாடிக்கு 443 கனஅடி யாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 44.28 அடியில் நீர்மட்டம் 40.51 அடியாக இருந் தது. இதனால் அணைக்கு வரும் நீர் முழு வதும் வெளியேற்றப்படுகிறது. அணை யில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீ ரில் அதிகளவில் ரசாயனம் கலந்துள்ளதால் நுரை பொங்க வெளியேறுகிறது. இதனால் ஆறு முழுவதும் நுரைபொங்க கடும் துர்நூற்றம் வீசுகிறது. மேலும், அப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் பயிர்கள் மீது நுரை படர்ந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறும்போது, தென் பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீர் கலப் பதை தடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இப்பகுதியில் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க வேண்டும் என்றனர்.

அலுவலகம்: "மைத்ரி", எண்.132, கதீட்ரல் ரோடு, சென்னை–600086 Tel.: 044 2811 2472 / 73 | www.ranegroup.com | e-mail: investorservices@ranegroup.com

நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

தலைப்பு: முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (IEPF) ஆணையத்திற்கு rக்விட்டி பங்குகள் கட்டாய மாற்றம<u>்</u>

2013, நிறுவனங்கள் சட்டம், பிரிவு 124 (6)ன்படி முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கில், தணிக்கை மாற்றம் மற்றும் பணத்தை திருப்பிச் செலுத்தல்) விதிமுறைகள், 2016 (விதிகள்) என்பதன்படி அறிவிக்கப்படுவது என்னவென்றால், பங்குதாரர்கள் அவர்களுடைய ஈவுத்தொகையை ஏழு தொடர்ச்சியான ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக, கோரப்படாத அல்லது செலுத்தப்படாத நிலையில் இருந்தால் அவர்களுடைய பங்குகள் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (IEPF) ஆணையத்திற்கு நிறுவனம் மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.

னிதிகளில் குநிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு இணங்க, ஈவுத்தொகை உரிமை கோரப்படாத மற்றும் பங்குகள் மாற்றப்பட வேண்டிய பங்குதாரர்களுக்கு தனிப்பட்ட தகவல் தொடர்புகள் அனுப்பப்பட்டு, அத்தகைய பங்குதாரர்களின் விவரங்கள் மற்றும் பங்குகளின் எண்ணிக்கையுடன், www.ranegroup.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. IEPF ஆணையத்திற்கு மாற்றப்பட வேண்டிய பங்குகள் oற்றும் பணமாக்கப்படாத ஈவுத்தொகை விவரங்களை சரிபாக்க பங்குதாரர்கள் கேட்டுக் ளப்படுகிறார்கள்.

2015-16 வருடத்திற்கு பெற வேண்டிய இடைக்கால ஈவுத்தொகை மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குகளுக்கு 2023 ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பின் 30 நாட்களுக்குள்ளாக என்று நிர்ணமிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஈவுத்தொகையை பெற வேண்டிய சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள், இந்நிறுவனம் அல்லது இந்நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் மாற்ற முகவரைத் தொடர்பு கொண்டு ஒரு விண்ணப்பத்தை சமர்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர் இது சம்பந்தமான பங்குதாரர்களிடமிருந்து வரம்பு தேதி வரையில் எந்தத் தகவலும் பெறப்

படவில்லையெனில் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (IEPF) விதிமுறைகளின்படி, தேவையான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், பங்குகளை (IEPF) ஆணையத்திற்கு இவ்வாறு மாற்றப்படும்: (i) சான்றிதழ் அல்லாத மின்னனு வடிவில் பங்கு வைத்திருக்கும் பங்குதாரர்கள் கவனிக்க: IEPF ஆணையத்திற்கு பங்குகள் நேரடியாக அனுப்பப்படும்.

ii) சான்றிதழ் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள்: புதிய சான்றிதழ்களை வழங்கி மின்னனு வடிவில் மாற்றி (IÉPF) ஆணையத்திற்கு மின்னனு கணக்கிற்கு மாற்றப்படும். (IEPF) விதிகளுக்கு ஏற்ப நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை கருத்தில் கொண்டு, புதிய பங்கு ான்றிதழ்(கள்) வழங்குதல் தொடர்பான நிறுவனத்தின் போதுமான அறிவிப்பாகவும் கருதவேண்டு

அதன்பின்னர் கூறப்பட்ட விதிகளுக்கு ஏற்ப முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (IEPF)-க்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள ஈவுத்தெகை மற்றும் பங்குகள் தொடர்பாக கம்பெனிக்கு எதிராக எந்தவிதமா உரிமைகோரலும் ஏற்கப்படாது. முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (IEPF) ஆணையத்திற்கு மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத ஈவுத்தொகை மற்றும் அதன் தொடர்பான பங்குகள் அப்பங்குகளில் கிடைக்கப்பெறும் நன்மைகள் ஏதேனும் இருந்தால் அவையும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி IEPF) ஆணையத்திலிருந்து, விதிமுறைகளில் குறிக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றி உரிமை கோரலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக பங்குதாரர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் மாற்ற முகவரைத் தொடர்பு கொள்ள: Integrated Registry Management Services Private Limited, SEBI பதிவு எண் INR 000000544, இரண்டாவது மாடி, கென்செஸ் டவர்ஸ், எண் 1, ராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017. தொலைபேசி : 044–28140801 – 03. மின்னஞ்சல் : srirams@integratedindia.in

வெங்கட்ராமன்



இப்போது விற்பனையில் இந்து ஆடி தமிழ் திசை

വ്തർത്തവത്തവ

**ரசனையுடன்...** 

### எனும் கலைஞன்

- <mark>கமல் குறித்து நாசர் பேட்டி</mark>
- தீரைப்பட ஈகைச்சுவை
- தீரைப்படங்களில் அரசியல்
- கமல் ஒப்பனைக் கலைஞர் பேட்டி



சிறப்புச் சலுகை Continui acom இணையம்வழி வாங்க

https://store.hindutamil.in/publications

9940699401

என்ற வாடீஸ்-அப் எண்ணிலும் பதிவு செய்துகொள்ளலாம்

பக்கங்கள் ഖിതെ ₹**150** 

CH-CH M